

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகரில் உள்ள ஹூரோன்ட் டோரியோ-ஸ்டீல்ஸ் பகுதிக்கு மாற்று உருவம் ஏற்படுத்துதல் பற்றிய மெய்நிகர் டவுன் ஹால்-க்கு குடியிருப்பு வாசிகள் வரவேற்கப்படுகின்றனர்.

ப்ராம்ப்ட்டன், ON (செப்டம்பர் 28, 2020) – போக்குவரத்து வசதிகளைச் சார்ந்திருக்கும் சமுதாயத்தினர் (ட்ரான்ஸிட் ஓரியண்ட்டட் கம்யூனிட்டீஸ்) மற்றும் அப்ட்டவுன் ப்ராம்ப்ட்டன் ஹூரோன் ட்டோரியோ-ஸ்டீல்ஸ் பகுதி (ஷாப்பர்ஸ் வோர்ல்ட் என உள்ளூரில் அழைக்கப்படுகிறது) பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக அக்டோபர், 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறவிருக்கின்ற மெய்நிகர் டவுன்ஹால் கூட்டத்தில் கலந்துகொள்ள நகரவாசிகள் அழைக்கப்படுகிறார்கள்.

ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம், ஹெல்சிங்கி நகர நிர்வாகம், கிரீன்பெர்க் கன்சல்ட்டண்ட்ஸ் மற்றும் நகரங்கள் பற்றிய டோரோன் ட்டோ பல்கலைக்கழகப் பள்ளி (University of Toronto School of Cities) ஆகியவற்றுடன் கூட்டாக உபசரிப்பு செய்யப்படுகின்ற இந்த டவுன் ஹால் கூட்டத்தில், தொழில்துறை வல்லுனர்களின் உரையை நகரவாசிகள் கேட்டு தெரிந்துகொண்டு கேள்விகள் கேட்கலாம்; இந்தக் கேள்விகள் அப்ட்டவுன் ஷாப்பர்ஸ் வோர்ல்ட் ஸ்தலத்தை 20 நிமிட நேர நடையில் அடைகிற வகையிலான, அருகாமைப் பகுதியாக உருமாற்றம் கொடுக்கின்ற, இந்த பரவசமுட்குகின்ற வாய்ப்பு பற்றியதாக இருக்கும்; இந்த உருமாற்றம் பெறவிருக்கும் பகுதியில், அதிக அளவில் மக்கள் நெருக்கம் கொண்ட, கலப்பு உபயோகம் நிறைந்த, குடும்பங்கள் நட்புடன் இருக்கின்ற, ஆரோக்கியமான நடந்தே சென்றடையும் வகையிலான மக்கள் வசிக்கின்ற ஒரு நகர்ப்புற சமுதாயம் இருக்கும்

குறிப்பிடத்தக்க பேச்சாளர்கள்:

- பேட்ரிக் பிரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்
- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4 ; தலைமைப் பொறுப்பு, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி, ப்ராம்ப்ட்டன் நகரம்
- எடுரடோ மொரேனோ, டைரக்ட்டர் ஆஃப் சிட்டி ப்ராஸ்பெரிட்டி இண்டெக்ஸ் , UN-ஹாபிட்டாட்
- மேன்மைமிகு. கிங்கா சுர்மா, போக்குவரத்து இணை அமைச்சர், ஒன்ட்டேரியோ போக்குவரத்து அமைச்சகம்
- ஜோனாதன் கிட்லின், தலைமை இயக்க அதிகாரி, ரியோகேன் REIT
- ஆன்னி ஸின்னமேக்கி, நகர்ப்புற சுற்றுச்சூழலுக்கான துணை மேயர், ஹெல்சிங்கி நகரம்
- ஜானி மோலீஸ், தலைவர் சர்வதேச விவகாரங்கள், ஹெல்சிங்கி நகரம்
- யோவன் யங், நகர்ப்புற வடிவமைப்புக்கான மேலாளர், ப்ராம்ப்ட்டன் நகரம்
- கென் கிரீன்பெர்க், முதல்வர், கிரீன்பெர்க் கன்சல்ட்டண்ட்ஸ்

- மேட்டி சீமயட்சி (Matti Siemiatycki), இடைக்கால இயக்குனர், யுனிவர்சிட்டி ஆஃப் டோரோன்ட்டோ ஸ்கூல் ஆஃப் சிட்டீஸ்
- பாப் பியெர்க், கொள்கை திட்டமிடல் இயக்குனர், ப்ராம்ப்ட்டன் நகரம்
- ரிச்சார்ட் ஃபார்வார்ட், கமிஷனர், ப்ராம்ப்ட்டன் நகரம்
- ஆண்ட்ரூ டன்க்கன், எஸ் வி பி ஆஃப் டிவலப்மெண்ட், ரியோகேன் REIT
- டாக்டர். லாரன்ஸ் லோ, சுகாதார மருத்துவ அதிகாரி பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பு
- ரிச்சர்ட் ஜாய், செயல்பாட்டு இயக்குனர், ULI டோரோன்ட்டோ
- எம்மா வெஸ்ட், தலைமைப் பொறுப்பு, ULI டோரோன்ட்டோ

டவுன்ஹால் கூட்டத்தில் பங்கேற்க, நகரவாசிகள் [இங்கு பதிவு செய்யலாம்](#).

அப்ட்டவுன் ப்ராம்ப்ட்டன் பற்றி

அப்ட்டவுன் (ஃப்ரேம்வொர்க் ப்ளான்) கட்டமைப்பிற்கான திட்டமானது, ப்ராம்ப்ட்டன் 2040 தொலைநோக்குப் பார்வை, மற்றும் 2018 முதல் 2022 வரையிலான காலத்திற்கான கவுன்சிலின் முன்னுரிமை கொண்ட விஷயங்கள், ஆகியவற்றை முன்னெடுத்துச்செல்லும் வகையில் நடைமுறைப்படுத்தும் இது, தனியார் முதலீட்டை ஈர்ப்பதன் மூலம், அப்ட்டவுன் பகுதியை போக்குவரத்து வசதி சார்ந்த சமூகமாக ஆக்க மாற்றம் ஏற்படுத்தும். பல பெரிய கட்டிடம் கட்டும் பெருநிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளன, மேலும் இந்த மாற்றமானது, இந்தக் பகுதிக்குச்செல்ல தற்போது கார் போன்ற வாகனம் தேவைப்படும் போது, இதற்கு மாற்றாக பொதுப்போக்குவரத்து உள்கட்டமைப்பு, மற்றும் பொது போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தப் பகுதி முழுமையிலும், பொது இடங்களுக்கான அணுகலை பொதுமக்கள் மாற்று வழியில் அடைய ஏதுவாக்கும்.

2024 ஆம் ஆண்டில் வரவிருக்கும் லைட் ரெயில் டிரான்ஸிட் நிலையத்திலிருந்து 5 நிமிட நடைப்பயணத்தில் இருக்கக்கூடிய ஹூரோன்டோரியோ மற்றும் ஸ்டீல்ஸ் சந்திப்பில் இந்த புறநகர் அருகாமையிடம் அமைந்துள்ளது; இதன் மையப்பகுதியில் அமைந்திருக்கின்ற ஷாப்பர்ஸ் வோர்ட்ட் அர்பன் கம்யூனிட்டியானது, இந்த மையத்தில் உள்ள கடைக்காரர்களின் உலகளாவிய சமூக மையத்தால் அரவணைத்துக்கொள்ளப்படும். அப்ட்டவுன் மையத்திற்கு ஒரு போக்குவரத்து சார்ந்த சமூகமாக மறு வடிவம் கொடுப்பதன் மூலம், ப்ராம்ப்ட்டன் குடியிருப்புவாசிகள் அதிகரித்த சமூக மற்றும் பொருள் ரீதியான இணைப்பு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளை ஆதரிக்கும் நகர்ப்புற வடிவமைப்பு, குறைக்கப்பட்ட மாசு, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை அனுபவிப்பார்கள்.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் நகரமானது ஒரு முன்னோக்கு சிந்தனை கொண்ட வாய்ப்புகளுக்கான நகரமாகும், மேலும் துடிப்பான, ஆரோக்கியமான மற்றும் முழுமையான சமூகங்கள் அமைய, புத்திசாலித்தனமான திட்டமிடலுக்கு வழிவகுக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அப்ட்டவுன் ப்ராம்ப்ட்டன் மெய்நிகர்

நிகழ்வில் பங்கேற்று, 20 நிமிட நடைவேகத்தில் சென்றடையக்கூடிய ஒரு சமுதாய அமைவிடம் பற்றி அறிந்து கொள்ளவும், அந்த பகுதி என்னவாக ஆக நீங்கள் விரும்புகிறீர்கள் என்பது பற்றிய உங்கள் கருத்தைக் கேட்கவும் நான் அனைத்து குடியிருப்புவாசிகளையும் ஊக்குவிக்கிறேன். நாம் ஒன்றிணைந்து, அப்டவுன் ப்ராம்ப்ட்டனில் இருக்கும் உட்பொதிவினை நாங்கள் வெளிக்கொண்டுவர முடியும்.”

- பேட்ரிக் ப்ரவுன், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ஹூரோன்ட்-டோரியோ LRTயில் இருக்கின்ற ஸ்டீல்ஸ் நிறுத்தமானது மெட்ரோலின்க்ஸ் 2041 இன் பிராந்திய போக்குவரத்துத் திட்டத்திலும், ப்ராம்ப்ட்டன் அதிகாரப்பூர்வ திட்டத்திலும், கேட்வே மொபிலிட்டி ஹப் இலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி குறிப்பிடப்படுவதானது, மக்கள் நெருக்கம் அதிகமான இடங்களின் வளர்ச்சி மற்றும் பலதரப்பட்ட வாகன வகையில் போக்குவரத்து செய்வதற்கான வடிவமைப்புக்கான பரிசீலனைகளுக்கு ஆதரவளிக்கிறது. பலதரப்பட்ட போக்குவரத்து செய்வதில் உயர் தரமான நடைபயிற்சி செய்தல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவையும் உள்ளடங்குகின்றன. உலகளாவிய தொற்றுப்பரவல் நமக்கு எதையும் கற்பித்திருக்குமாயின், அதில் இந்த புதிய சவால்களை எதிர்கொள்ளவும் நடத்தைகளில் மாற்றம் கொண்டுவரவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதுவும் அதில் ஒன்று என்பதை இது காட்டுகிறது. அப்டவுனை ஒரு போக்குவரத்து சார்ந்த சமூகமாக மாற்றுவது என்பது மிகச்சரியான சரியான ஒரு காரியம்தான்.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4, தலைமைப்பொறுப்பு, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நகர்ப்புற சமூக மைய அமலாக்கத் திட்டமானது, அப்டவுன் மையத்திற்குள்ளாக எழுச்சி பெற்று வரும் நகர மையத்தின் வடிவமைப்பை வழிநடத்துகிறது. வெற்றிகரமான இடத்தை உருவாக்கும் இந்த உத்திகளிலிருந்து பெறப்பட்ட நன்மைகள் பொருளாதாரம் மற்றும் மனிதம் எனும் அடிப்படையில் உணரப்படும். இதில் வேலைவாய்ப்பு உருவாக்கம், மேம்பட்ட பொது சுகாதாரம், சமூக ஒத்திசைவு மற்றும் சுற்றுச்சூழலை நேசிக்கின்ற தடம் பதிக்கும் சிந்தனையுடனான வளர்ச்சி ஆகியவை அடங்கும். இந்த மெய்நிகர் நிகழ்வானது, ப்ராம்ப்ட்டன்வாசிகளை ஈடுபடுத்துவதற்கும், இந்த அற்புதமான திட்டத்தில் மேலும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்குமான அருமையான ஒரு வாய்ப்பாகும்.”

- பேட் ஃபோர்ட்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8, துணைத்தலைமை பொறுப்பு, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நகரத்தில், நமது குடியிருப்பாளர்களின் யோசனைகளையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் வகையிலான வாழ்வாதாரம் கொண்ட, ஆரோக்கியமான மற்றும் முழுமையான சமூகங்களைத் திட்டமிடுவதற்கு எங்களை அர்ப்பணித்துள்ளோம். அப்டவுன் ப்ராம்ப்ட்டன் மெய்நிகர் டவுன் ஹால் நிகழ்வானது, ப்ராம்ப்ட்டன்வாசிகளுக்கு அப்டவுன் ப்ராம்ப்ட்டன் நகரத்தின் திட்டங்களைப் பற்றி மேலும் அறியவும், ஊழியர்களிடம் கேள்விகளைக் கேட்கவும், போக்குவரத்து சார்ந்த சமூகமாக இந்த பகுதி எவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது குறித்த அவர்களின் யோசனைகளை வழங்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“அடுத்த பல ஆண்டுகள் நமது பிராந்தியத்தின் வளர்ச்சியில், ஈரமான தரையில் ஜாக்கிரதையாக நடப்பது போன்ற தருணமாகும். பொதுமக்களுக்கான கொள்கை வகுப்பாளர்கள், தொழில் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கிடையில், நேர்மறையான தலைமைத்துவத்தின் மூலம் புதுமையான மற்றும் பொறுப்புமிக்க வளர்ச்சியை செயல்படுத்துதலை நோக்கி முன்னேறுவதற்கு, வாழத்தக்க, சமத்துவமான, பலதரப்பட்ட ஆனாலும் அனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுப்புறங்களுக்கான கண்ணோட்டத்தை நாம் சாதகமாக்கிகொள்ள வேண்டும். ப்ராம்ப்ட்டனின் 'நம்மால் முடியும்' என்ற அணுகுமுறை இதற்கான பாதையை அமைக்கிறது; இது போன்ற நிகழ்வுகள் ஒரு பெரிய ஒத்துழைப்பை வளர்க்கின்றன, மேலும் நமது குடும்பங்கள் எந்த வகையான நகரங்களை விரும்புகிறார்கள் என்பது பற்றிய விவாதங்களை இன்னும் விரிவுபடுத்துகின்றன.”

- ரிச்சர்ட் ஜாய், செயல்பாட்டு இயக்குனர், அர்பன் லாண்ட் இன்ஸ்டிடியூட், டோரோன்ட்டோ

“கிரேட்டர் டோரோன்ட்டோ பகுதிக்குள் வளர்ச்சி பற்றிய விவாதத்தில் பங்கேற்பதில் நாங்கள் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பரவசமடைகிறோம். ஹெல்சிங்கி பகுதியும் கூட விரைவான வளர்ச்சியுடன் பல சவால்களை எதிர்கொள்கிறது, என்றாலும் நமது எதிர்காலத்தைத் திட்டமிடுவது பரவசம் கொள்ளச்செய்கிறது. நீங்கள் பலனளிக்கக்கூடிய விவாதங்கள் செய்வதை நான் விரும்புகிறேன், ஹெல்சிங்கியில் கிடைத்த அனுபவம் புதிய அப்ட்டவுன் மையம் அமைவதற்கான ப்ராம்ப்ட்டன் திட்டங்களை ஊக்குவிக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.”

- ஆன்னி ஸின்னமேக்கி, துணை மேயர், ஹெல்சிங்கி நகரம் மற்றும் தலைவர், நகர்ப்புர சுற்றுச்சூழல்

"அப்ட்டவுனில் மற்றும் ஷாப்பர்ஸ் வோர்ட்ட்டைச் சுற்றிலுமாக தனக்கென ஏற்றுக்கொள்ளப்பட்ட 2040 தொலைநோக்குப் பார்வைக்கான செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் ப்ராம்ப்ட்டன் நகரம் ஒரு அற்புதமான முன்னேற்றத்திற்கு தயாராக உள்ளது. நகர நிர்வாகம், பிராந்திய நிர்வாகம் மற்றும் மாகாண நிர்வாகத்துடன் நகரம் உருவாக்கும் ஆறு முக்கிய நிறுவனங்கள் இணைந்து, வடிவமைப்புடன் கூடிய தொலைநோக்குப்பார்வைக்கான செயலாக்கம் செய்ய இருக்கின்றனர்; இது ஸ்டீட்ஸ் மற்றும் ஹூரோன்ட்டோரியோ / மெயின் ஸ்டீட்டில் இலகு ரக ரெயில் சேவை மற்றும் 20 நிமிடநேரம் மட்டுமே எடுக்கக்கூடிய, போக்குவரத்து சார்ந்த, நடந்து கடக்கக்கூடிய சுற்றுப்புறம் அடக்கம். இந்த முனைப்பானது, இளமையான, துடிப்பு மிக்க, மற்றும் விரைந்து வளர்ந்து வரும் ஜி.டி.ஏ நகராட்சிக்கு நன்கு நிலைத்து நிற்கவல்ல, அனைத்தும் உள்ளடக்கிய வளமான எதிர்காலத்திற்கான வழியை, சுட்டிக்காட்டுகிறது."

- கென் க்ரீன்பெர்க், பிரின்சிபல், க்ரீன்பெர்க் கன்சல்ட்டன்ட்ஸ்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே

செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca